

14 - باب المباشرة والقبلة للصائم

**நோன்பாளி (மனைவியை) அணைத்தலும் முத்தமிடலும்**

□ فعن عائشة رضي الله عنها قالت : ( كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ ، وَيُبَايِعُهُ وَهُوَ صَائِمٌ ، وَلَكِنَّهُ أَمْلَأَهُمْ لِإِزْبِهِ

ஆயிஷா (ரலி) - நபி (ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருந்த நிலையில் என்னை அணைப்பார்கள், முத்தமிடுவார்கள். உணர்வுகளை கட்டுப்படுத்துவதில் உங்களில் அதிகமான கட்டுப்பாட்டுடன் அவர்கள் இருந்தார்கள்.

□ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: "هَشَشْتُ فَقَبَّلْتُ وَأَنَا صَائِمٌ. فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، صَنَعْتَ الْيَوْمَ أَمْرًا عَظِيمًا، (قَبَّلْتُ وَأَنَا صَائِمٌ)، قَالَ: أَرَأَيْتَ لَوْ مَضْمَضْتَ مِنَ الْمَاءِ وَأَنْتَ صَائِمٌ، قُلْتُ: "لَا بَأْسَ بِهِ"، قَالَ: فَمَهْ "

உமர் (ரலி) - நான் சந்தோஷமான நிலையில் என் மனைவியை முத்தமிட்டு விட்டேன் நோன்பாளியாக இருந்த நிலையில். இன்றைய என்னுடைய செயல் மிகவும் பாரதூரமானது, நோன்பிருக்கும் நிலையில் முத்தமிட்டு விட்டேனே என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் நிலையில் நீங்கள் வாய் கொப்பளிப்பதில்லையா? என்று கேட்டபோது அதொன்றும் பிரச்சனையில்லையே என்று நான் கூறியபோது நபி (ஸல்) அப்படியாயின் இதற்கு என்ன?(ஒன்றும் பிரச்சனையில்லை என்று கூறினார்கள்) (அபூதாலுத் - சாலிஹ் இப்னு ஷாமீ ஸஹீஹ் என்கிறார்கள்)

15 - باب الصائم يصبح جنباً

**குளிப்பு கடமையான நிலையில் நோன்பாளி காலை நேரத்தை**

**அடைதல்**

□ رواية عائشة: "كان رسول الله صلى الله عليه وسلم يدركه الفجر في رمضان وهو جنب من غير حلم فيغتسل ويصوم" ஆயிஷா (ரலி) - நபி (ஸல்) அவர்கள் ரமழானில் குடும்ப உறவில் ஈடுபட்டு குளிப்பு கடமையான நிலையில் :பஜரை அடைவார்கள் அவர்கள் குளித்து விட்டு நோன்பு வைப்பார்கள்.

16 - باب اذا جمع في رمضان او افطر لغير علة

**ரமழானின் குடும்ப உறவில் ஈடுபட்டால் அல்லது காரணமில்லாமல்**

**நோன்பை முறித்தால்**

□ عن أبي هريرة رضي الله عنه قال : بينما نحن جلوس عند النبي صلى الله عليه وسلم إذ جاءه رجل فقال : يا رسول الله هلكت ! قال : ما لك ؟ قال : وقعت على امرأتي ، وأنا صائم - وفي رواية : أصبتُ أهلي في رمضان - فقال رسول الله صلى الله عليه وسلم : هل تجد رقبة تعتقها ؟ قال : لا . قال : فهل تستطيع أن تصوم شهرين متتابعين ؟ قال : لا . فقال : فهل تجد إطعام ستين مسكينا ؟ قال : لا . قال : فمكت النبي صلى الله عليه وسلم فبينما نحن على ذلك أتى النبي صلى الله عليه وسلم بعرق فيه تمر - والعرق : المكتل - قال : أين السائل ؟ فقال : أنا . قال : خذ هذا ، فتصدق به ، فقال الرجل : أعلى أفقر مني يا رسول الله ؟! فوالله ما بين لابتيها - يريد الحرّتين - أهل بيت أفقر من أهل بيتي ! فضحك النبي صلى الله عليه وسلم حتى بدت أنياباه ، ثم قال : أطعمه أهلك .

அபூஹுரைரா (ரலி) - நாங்கள் நபி (ஸல்) உடன் அமர்ந்திருந்தபோது ஒரு மனிதன் வந்து நான் அழிந்துவிட்டேன் என்றார் ஏன் என்று நபி (ஸல்) கேட்டபோது நான் நோன்பாளியாக இருந்தநிலையில் என் மனைவியுடன் உறவு கொண்டுவிட்டேன் என்றார். நபி (ஸல்) - உங்களுக்கு விடுதலை செய்ய ஏதேனும் அடிமைகள் இருக்கிறார்களா? என்று கேட்டபோது இல்லை என்றார். உங்களால் 2 மாதங்கள் தொடர்ச்சியாக நோன்பு வைக்க சக்தி பெற்றிருக்கிறீர்களா என்றபோது இல்லை என்றார். அப்படியாயின் 60 ஏழைகளுக்கு உணவு கொடுக்க உங்களால் முடியுமா என்று கேட்டபோது அவர் இல்லையென்றார். அப்போது ஒரு கூடையில் பேரீத்தம்பழம் வந்தது; அப்போது கேட்டவர் எங்கே என நபி (ஸல்) அவர்கள் வினவினார்கள். அப்போது நான் தான் யா ரதூலுல்லாஹ் என்று அவர் கூறியதும் இதை கொண்டுசென்று தருமம் செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர் யா ரதூலுல்லாஹ், இந்த ஊரில் என்னை விட ஏழையாக இருப்பவருக்கா தருமம் செய்யச்சொல்கிறீர்கள்? இந்த மதீனாவில் என்னை விட ஏழையானவர் ஒருவர் இல்லையே? என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) தனது பற்கள் தெரியுமளவிற்கு சிரித்துவிட்டு இவற்றை உங்களுடைய குடும்பத்திற்கு கொடுத்துவிடுங்கள் என்றார்கள்.

17 - باب الحجامة للصائم

**நோன்பாளி ஹிஜாமா செய்யலாமா?**

□ احتجم النبي - صلى الله عليه وسلم - وهو صائم،

இப்பனு அப்பாஸ் (ரலி) - நபி (ஸல்) அவர்கள் நோன்பாளியாக இருக்கும் நிலையில் ஹிஜாமா செய்தார்கள்.

□ أن رسول الله صلى الله عليه وسلم نهى عن الحجامة والمواصلة ولم يجرهما إبقاء على أصحابه فقيل له يا رسول الله إنك تواصل إلى السحر فقال إني أوصل إلى السحر وربى يطعمني ويسقيني

அப்துர் ரஹ்மான் இப்பனு அபீ லைலா - நபித்தோழர்களில் ஒருவர் எனக்கு சொன்னார் - நபி (ஸல்) அவர்கள் ஹிஜாமாவையும் தொடர்நோன்பு நோற்பதையும் தடுத்தார்கள் ஆனால் அவற்றை நபி (ஸல்) அவர்கள் ஹராமாக்கவில்லை. தன் தோழர்கள் மீது கொண்ட கருணையின் காரணமாகவே இவற்றை தடுத்தார்கள். அப்போது யா ரதூலுல்லாஹ் நீங்கள் தொடர் நோன்பு வைக்கிறீர்கள் என்று கேட்டபோது நான் ஸஹர் வரை நோன்பை நீட்டுகிறேன் என்னுடைய ரப்பு எனக்கு உணவளிக்கிறான் மேலும் நீர் புகட்டுகிறான்.

□ நபித்தோழர்களின் விளக்கத்தின் அடிப்படையில் ஸஹாபாக்கள் பலஹீனப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே நபி (ஸல்) ஹிஜாமாவை தடுத்தார்கள் என்று கூறுகின்றனர்.

18 - باب صوم الصبيان

### சிறுவர்கள் நோன்பு வைத்தல்

□ عَنْ الرَّبِيعِ بْنِ مَعْوَدٍ ، قَالَتْ : " أُرْسِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ عَاشُورَاءَ إِلَى فُرَى الْأَنْصَارِ ، مَنْ أَصْبَحَ مُفْطِرًا فَلَيْتَمَ بَيِّةَ يَوْمِهِ ، وَمَنْ أَصْبَحَ صَائِمًا فَلَيْتَمَ ، قَالَتْ : فَكُنَّا نَصُومُهُ بَعْدَ ، وَنُصُومَ صِبْيَانِنَا ، وَنَجْعَلُ لَهُمُ اللَّعْبَةَ مِنَ الْعِهْنِ ، فَإِذَا بَكَى أَحَدُهُمْ عَلَى الطَّعَامِ ، أَعْطَيْنَاهُ ذَلِكَ حَتَّى يَكُونَ عِنْدَ الْإِفْطَارِ .

ருபய்யஹ் பின்த் முஅவ்வித் (ரலி) - ஆஷூராவுடைய காலை நாளில் அன்சாரிகளுடைய அனைத்து கிராமங்களுக்கும் நபி (ஸல்) செய்தி அனுப்பினார்கள் "யாரெல்லாம் காலையில் உணவு உண்ணாமல் இருக்கிறீர்களோ அவர்கள் நோன்பை தொடருங்கள் உண்டவர்கள் எஞ்சிய பகுதியை நோன்பு வையுங்கள்" என கட்டளையிட்டார்கள். அதற்கு பின்னால் நாங்கள் ஆஷூரா நோன்பை வைக்க ஆரம்பித்ததோடு எங்கள் சிறுவர்களையும் நோன்பு பிடிக்க வைப்போம். அவர்களுக்கு பொம்மைகளை கொடுத்து நோன்பு திறக்கும் நேரம் வரும் வரை பசியை மறக்கடிப்போம்.

19 - باب قضاء رمضان

### ரமழானில் விடுபட்ட நோன்பை களாச் செய்தல்

□ عن عائشة رضي الله عنها قالت : ( كَانَ يَكُونُ عَلَيَّ الصَّوْمُ مِنْ رَمَضَانَ ، فَمَا أَسْتَطِيعُ أَنْ أَفْضِيَهُ إِلَّا فِي شَعْبَانَ ، )

ஆயிஷா (ரலி) - எனக்கு களாவான நோன்புகளை ஷ:பான் மாதத்தில் தான் பிடிக்க முடியும்

□ عن عبد الرحمن بن القاسم عن أبيه أنه كان يقول من كان عليه قضاء رمضان فلم يقضه وهو قوي على صيامه حتى جاء رمضان آخر فإنه يطعم مكان كل يوم مسكينا مدا من حنطة وعليه مع ذلك القضاء وحدثني عن مالك أنه بلغه عن سعيد بن جبير مثل ذلك

அப்துர் ரஹ்மான் இப்னுல் காஸிம் அவர்கள் தன் தந்தையிலிருந்து அறிவிக்கிறார்கள் யாரொருவர் ரமழானை களா செய்ய சக்திபெற்றும் அடுத்த ரமழான் வரும் வரை களாச் செய்யவில்லையோ அவர் ஒவ்வொரு நோன்பிருக்கும் ஒரு முத்து உணவு ஏழைகளுக்கு கொடுப்பதோடு களாவையும் செய்ய வேண்டும்.

சயீத் இப்னு ஜபைர் அவர்களும் இதே கருத்தை அறிவிக்கிறார்கள் (தபறானீ - இஸ்னாத் ஸஹீஹ்)

20 - باب من مات وعليه صوم

### நோன்பிருக்கும் நிலையில் ஒருவர் மரணித்தால்

□ عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال من مات وعليه صيام صام عنه وليه

ஆயிஷா (ரலி) - நபி (ஸல்) - யாரொருவர் நோன்பிருக்கும் நிலையில் மரணிக்கிறாரோ அவருடைய நோன்பை அவருடைய பொறுப்பாளியாக இருப்பவர் அந்த நோன்பை பிடிக்க வேண்டும்.

□ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : " جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ ، إِنَّ أُمَّي مَاتَتْ وَعَلَيْهَا صَوْمٌ شَهْرٍ ، أَفَأَقْضِيهِ عَنْهَا ؟ قَالَ : نَعَمْ ، قَالَ : فَدَيْنُ اللَّهِ أَحَقُّ أَنْ يُقْضَى

இப்பனு அப்பாஸ் (ரலி) - ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே என் தாய் மரணித்து விட்டார்கள் ஆனால் அவர்கள் 1 மாதம் நோன்பு பிடிக்க வேண்டி இருக்கிறது நான் அந்த நோன்பை களா செய்யவா என்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள் ஆம் நீங்கள் அல்லாஹ்வினுடைய கடனை அடைப்பதற்கு மிகவும் தகுதியானவராக இருக்கிறீர்கள்.

21 - باب من افطر خطا

### தவறுதலாக நோன்பை திறந்து விட்டால்

□ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَتْ أَفْطَرْنَا عَلَى عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ غَيْمٍ ثُمَّ طَلَعَتِ الشَّمْسُ قِيلَ لَهُشَامُ فَأَمَرُوا بِالْقَضَاءِ قَالَ لَا بَدَّ مِنْ قَضَاءٍ وَقَالَ مَعْمَرٌ سَمِعْتُ هِشَامًا لَا أُدْرِي أَقَضُوا أَمْ لَا

அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி) - நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் மேகமூட்டத்தின் காரணமாக சூரியன் மறைந்து விட்டதென்று நினைத்துவிட்டோம் பிறகு மேகம் கலைந்தபின் சூரியனைக்கண்டோம். இந்த ஹதீஸை ஹிஷாம் என்பவரிடம் அவர்கள் களா செய்யவேண்டுமென்று கட்டளையிடப்பட்டார்களா என்று கேட்கப்பட்டது அதற்கவர் களா செய்யாமலிருந்திருப்பார்களா? என்று பதிலளித்தார். மஹ்மர் என்ற அறிவிப்பாளர் கூறுகிறார் ஹிஷாம் சொல்ல நான் கேட்டிருக்கிறேன் அவர்கள் களா செய்தார்களா இல்லையா என்று எனக்கு தெரியாது என்று.

22 - باب جواز الصوم والفطر للمسافر

### நோன்பாளி பிரயாணியாக இருந்தால் நோன்பு பிடிக்கலாம்

#### பிடிக்காமலும் இருக்கலாம்

□ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْمَدِينَةِ إِلَى مَكَّةَ فَصَامَ حَتَّى بَلَغَ عَسْفَانَ ثُمَّ دَعَا بِمَاءٍ فَرَفَعَهُ إِلَى يَدَيْهِ لِيَرِيَهُ النَّاسُ فَأَفْطَرَ حَتَّى قَدِمَ مَكَّةَ وَذَلِكَ فِي رَمَضَانَ

இப்பனு அப்பாஸ் (ரலி) - நபி (ஸல்) அவர்கள் மதீனாவிலிருந்து மக்காவிற்கு சென்றார்கள் உஸ்ஃபான் என்ற இடம் வரும் வரை நோன்பாளியாக இருந்தார்கள் பின்னர் தண்ணீர் கொண்டு வருமாறு கட்டளையிட்டு தனது கைகளை மக்களுக்கு விளங்கும் அளவிற்கு உயர்த்தி பிறகு குடித்தார்கள் பிறகு மக்கா சென்று சேரும் வரை நோன்பை பிடிக்கவில்லை. அது ரமழானில் நடந்ததாகும்.

□ فَكَانَ ابْنُ عَبَّاسٍ يَقُولُ قَدْ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَفْطَرَ فَمَنْ شَاءَ صَامَ وَمَنْ شَاءَ أَفْطَرَ

இப்பனு அப்பாஸ் (ரலி) - நபி (ஸல்) அவர்கள் நோன்பு பிடித்தும் இருக்கிறார்கள் விட்டும் இருக்கிறார்கள் ஆகவே விரும்பியவர்கள் நோன்பை பிடியுங்கள் விரும்பியவர்கள் நோன்பை விடுங்கள்.

□ عن أنس بن مالك قال كنا نساfer مع النبي صلى الله عليه وسلم فلم يعب الصائم على المفطر ولا المفطر على الصائم

அனஸ் இப்பனு மாலிக் (ரலி) - நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பிரயாணம் செய்தோம் அப்போது நோன்பு பிடித்தவர் பிடிக்காதவரை குறை சொல்லவுமில்லை; நோன்பு பிடிக்காதவர் பிடித்தவரைக் குறை சொல்லவுமில்லை.

23 - باب النية في الصيام

### நோன்பின் நிய்யத் வைத்தல்

□ من حديث عبد الله بن عمر عن أخته حفصة ، قالت : قال رسول الله صلى الله عليه وسلم : { من لم يجمع الصيام قبل الفجر فلا صيام له

அப்துல்லாஹ் இப்பனு உமர் (ரலி) தனது சகோதரி ஹப்ஸா (ரலி) அவர்கள் மூலமாக அறிவித்தார்கள் - நபி (ஸல்) கூறினார்கள் - யார் :பஜ்ருக்கு முன்னால் நோன்பு வைக்க நிய்யத் வைக்கவில்லையோ அவருக்கு நோன்பில்லை.

(அப்துதாலூத் - இந்த செய்தி பலஹீனமானது என பல அறிஞர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்)

24 - باب صوم يوم الشك

### சந்தேகமான நாளில் நோன்பு பிடித்தல்

□ عن صلة بن زفر قال قال كَنَّا عند عَمَّار في اليوم الذي يشك فيه فأتى بشاة ففتَحَى بعض القوم فقال عَمَّار من صام هذا اليوم فقد عصى ابا القاسم صلى الله عليه وسلم

சிலத் இப்பனு சுபர் - நாங்கள் அம்மார் இப்பனு யாசிர் (ரலி) உடன் சந்தேகத்திற்குரிய ஒரு நாளில் நாங்கள் இருந்தோம் அப்போது ஒரு ஆடு கொண்டுவரப்பட்டது சிலர் சாப்பிடாமல் ஒதுங்கிக்கொண்டார்கள் அப்போது அம்மார் (ரலி) கூறினார்கள் யார் இந்த நாளில் நோன்பு வைக்கிறாரோ அவர் அபுல் காசிமுக்கு (நபி (ஸல்) விற்கு) மாறு செய்து விட்டார்கள். (அப்துதாலூத்)

25 - باب اذا أخطأ القوم الهلال

### ஒரு சமுதாயம் பிறையில் பிழை விட்டால்

□ عن أبي هريرة ذكر النبي صلى الله عليه وسلم فيه فقال : { وفطرکم يوم تفطرون . وأضحاکم يوم تضحون . وكل عرفة موقف وكل منى منحر وكل فجاج مكة منحر وكل جمع موقف }

அபூஹுரைரா (ரலி) - நபி (ஸல்) - உங்கள் பெருநாள் என்பது நீங்கள் பெருநாள் கொண்டாடும் நாளாகும் உளுஹிய்யா என்பது நீங்கள் உளுஹிய்யா கொடுக்கும் நாளாகும். அரஃபாவில் நீங்கள் எங்கு நின்றாலும் அது நிற்குமிடம் தான். மினாவில் நீங்கள் எங்கு

அறுத்தாலும் அறுக்கலாம். மக்காவில் அனைத்து இடங்களிலும் அறுக்கக்கூடிய இடங்களே. எந்த இடங்களிலும் நீங்கள் நிற்கலாம். (அபுதாவூத்)

26 - باب ما يفطر عليه الصائم

**நோன்பாளி எதைக்கொண்டு நோன்பு திறக்கவேண்டும்?**

□ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " كَانَ يُفْطِرُ عَلَى رُطَبَاتٍ قَبْلَ أَنْ يُصَلِّيَ ، فَإِنْ لَمْ يَكُنْ رُطَبَاتٍ فَتَمْرَاتٌ ، فَإِنْ لَمْ تَكُنْ تَمْرَاتٌ حَسَا حَسَوَاتٍ مِنْ مَاءٍ "

அனஸ் இப்னு மாலிக் (ரலி) - நபி (ஸல்) அவர்கள் தொழுவதற்கு முன்னதாக பேரீத்தம்பழங்களைக்கொண்டு நோன்பு திறப்பார்கள். பேரீத்தம்பழங்கள் இல்லையென்றால் காய்ந்த ஈத்தம்பழத்தைக்கொண்டு நோன்பு திறப்பார்கள் அவையும் இல்லையென்றால் தண்ணீரைக்கொண்டு நோன்பு திறப்பார்கள். (அபுதாவூத் - ஹசன் ஸஹீஹ்)

ஷேக் அப்துல் அஸீஸ் அத்தரீஃபீ - இந்த ஹதீஸ் நிராகரிக்கத்தக்கது)

27 - باب ما يقول الصائم عند الإفطار

**நோன்பு திறக்கும் நேரம் துஆ சொல்லுதல்**

□ حَدَّثَنَا مَرْوَانُ يَعْنِي ابْنَ سَالِمِ الْمُقَفَّعِ قَالَ رَأَيْتُ ابْنَ عَمْرِوٍ يَقْبِضُ عَلَى لِحْيَتِهِ فَيَقْطَعُ مَا زَادَ عَلَى الْكَفِّ وَقَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَفْطَرَ قَالَ ذَهَبَ الظَّمَا وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ

மர்வான் இப்னு ஸாலிம் அல் முகாஃபஹ் - இப்னு உமரை நான் கண்டிருக்கிறேன் அவரது தாடி ஒரு பிடிக்கு மேல் தாண்டினால் வெட்டி விடுவார்கள். மேலும் இப்னு உமர் (ரலி) கூறினார்கள் நபி (ஸல்) அவர்கள் நோன்பு திறந்தால் (நரம்புகள் ذهاب الظمأ وابتلت العروق وثبت الأجر إن شاء الله) நனைந்தன தாகம் தணிந்தது அல்லாஹ் நாடினால் கூலிகள் கிடைக்கும்)என்று கூறுவார்கள்.

(இந்த செய்தியின் இரண்டாவது பகுதி ஆதாரமற்றது - லயீப் மர்வான் இப்னு ஸாலிம் என்பவர் அறியப்படாதவராக இருக்கிறார் மேலும் நோன்பு திறப்பவர் ஓத வேண்டிய துஆக்கள் என்ற தலைப்பில் வரக்கூடிய எந்த ஹதீஸும் ஸஹீஹானதில்லை )

28 - باب دعاء الصائم لمن يفطر عنده

**யாரிடத்தில் நோன்பு திறக்கிறோமோ அவருக்காக ஓதும் துஆ**

□ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَفْطَرَ عِنْدَ أَنَسٍ قَالَ فُطِّرَ عِنْدَكُمْ الصَّائِمُونَ ، وَأَكَلَ طَعَامَكُمْ الْأَبْرَارُ ، وَصَلَّتْ عَلَيْكُمْ الْمَلَائِكَةُ "

அனஸ் இப்னு மாலிக் (ரலி) - நபி (ஸல்) அவர்கள் எங்காவது சென்று நோன்பு திறந்தால்

فُطِّرَ عِنْدَكُمْ الصَّائِمُونَ ، وَأَكَلَ طَعَامَكُمْ الْأَبْرَارُ ، وَصَلَّتْ عَلَيْكُمْ الْمَلَائِكَةُ



(உங்களிடத்தில் நோன்பாளிகள் நோன்பு திறக்கட்டும் உங்களுடைய உணவை நல்லவர்கள் உண்ணட்டும் உங்கள் மீது மலக்குமார்கள் இறங்கட்டும்) என துஆ செய்வார்கள் (ஸூனன் தாரமி) (நபி (ஸல்) அவர்கள் ஒரு வீட்டில் உணவருந்தியபோது ஓதிய துஆ இது என்றும்; நோன்பு திறந்தபோது ஓதியது என்பது பரிசீலிக்கப்படவேண்டும்)

29 - باب ما يقال عند رؤية الهلال

### பிறையை காணும் நேரத்தில் ஓதும் துஆ

□ عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَأَى الْهَيْلَالَ قَالَ: «اللَّهُمَّ أَهْلُهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ ، وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ ، رَبِّي وَرَبُّكَ اللَّهُ ،

தல்ஹா இப்னு உபைதுல்லாஹ் (ரலி) - நபி (ஸல்) பிறையைக்கண்டால் اللَّهُمَّ أَهْلُهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ ، وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ ، رَبِّي وَرَبُّكَ اللَّهُ

(ஈமானோடும் பரக்கத்தோடும் சாந்தியோடும் இஸ்லாமோடும் இந்த பிறை நம்மிடம் வரட்டும். என்னுடைய இறைவனும் உன்னுடைய இறைவனும் அல்லாஹ் தான்)

### தாரமி யில் மற்றொரு அறிவிப்பில்

اللَّهُمَّ أَهْلُهُ عَلَيْنَا بِالْأَمْنِ وَالْإِيمَانِ ، وَالسَّلَامَةِ وَالْإِسْلَامِ ، رَبِّي وَرَبُّكَ اللَّهُ

என்று இடம்பெற்றிருக்கிறது. (இந்த செய்தி லயீ:ப் ஆன செய்தியாகும்)

30 - باب من فطر صائما

### யார் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்க வைக்கிறாரோ

□ عَنْ زَيْدِ بْنِ خَالِدِ الْجُهَنِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ فَطَرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ غَيْرَ أَنَّهُ لَا يَنْقُصُ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْئًا

ஸைத் இப்னு ஜஹன் (ரலி) - நபி (ஸல்) - யாரொரு நோன்பாளியை நோன்பு திறக்க வைக்கிறாரோ அவருக்கு நோன்பாளியின் கூலி உண்டு ஆனால் நோன்பாளியின் எந்த கூலியும் அது குறைக்காது. (லயீ:ப்)

31 - باب الإفطار للحامل والمرضع

### கர்ப்பிணித்தாயும் பாலூட்டும் தாயும் நோன்பு பிடித்தல்

□ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : " رُخِّصَ لِلشَّيْخِ الْكَبِيرِ وَالْعُجُوزِ الْكَبِيرَةِ فِي ذَلِكَ وَهُمَا يُطِيفَانِ الصَّوْمَ أَنْ يُفْطِرَا إِنْ شَاءَا أَوْ يُطْعَمَا كُلَّ يَوْمٍ مَسْكِينًا وَلَا قَضَاءَ عَلَيْهِمَا ، ثُمَّ نُسِخَ ذَلِكَ فِي هَذِهِ الْآيَةِ : فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ سِوَرَةُ الْبَقَرَةِ آيَةَ 185 ، وَتَبَّتْ لِلشَّيْخِ الْكَبِيرِ وَالْعُجُوزِ الْكَبِيرَةِ إِذَا كَانَا لَا يُطِيفَانِ الصَّوْمَ ، وَالْحَبْلَى وَالْمَرْضِعُ إِذَا خَافَتَا أَفْطَرْنَا وَأَطْعَمْنَا كُلَّ يَوْمٍ مَسْكِينًا "

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கருத்து - வயதான முதியவருக்கும் மூதாட்டிக்கும் இதில் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது அவர்களுக்கு சக்தியிருந்தாலும் நோன்பை விடலாம் அவர்கள் ஒரு நோன்பிற்கு ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். பின்னர் 2:185 (ரமழானை அடைந்தவர்கள் நோன்பு வைத்துக்கொள்ளட்டும்) என்ற இந்த வசனத்தின் மூலம் ஒரு மாற்றம் ஏற்பட்டது அதன் மூலம் வயதானவர்களும் நோன்பு வைக்க வேண்டும் என்று கடமையானது.

வயதான முதியவர், மூதாட்டி, பாலூட்டும் தாய் மற்றும் கர்ப்பிணித்தாய் போன்றவர்கள் நோன்பு நோற்க சக்திபெறவில்லையென்றால் நோன்பை விட்டுவிட்டு அதற்கு பகரமாக ஒரு நோன்பிற்கு ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும். (பைஹகீ)

□ نافع أن ابن عمر سئل عن المرأة الحامل إذا خافت على ولدها فقال : تفرط وتطعم مكان كل يوم مسكينا مدا من حنطة

நாஃபிஹ் - இப்னு உமர் (ரலி) அவர்களிடம் கர்ப்பிணிப் பெண்ணைப் பற்றிக் கேட்கப்பட்டது அவர்கள் வயிற்றிலுள்ள பிள்ளைக்காக பயந்தால் அவர்கள் நோன்பை விட்டுவிட்டு அந்த நாட்களுக்காக ஒரு முத்து கோதுமை கொடுக்க வேண்டும்.(பைஹகீ)

32 - باب ما جاء في حكم القيء للصائم

### நோன்பாளிக்கு வாந்தி வந்தால்

□ عَنْ أَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " مَنْ دَرَعَهُ الْقَيْءُ وَهُوَ صَائِمٌ فَلَيْسَ عَلَيْهِ قَضَاءٌ ، وَمَنْ اسْتَقَاءَ فَلْيُقِضْ أَطْوَأُ رَأْرَأًا (ரலி) - நபி (ஸல்) - யாரொரு நோன்பாளியான நிலையில் வாந்தியெடுக்கிறாரோ அவருக்கு களா இல்லை ஆனால் வேண்டுமென்று வாந்தியெடுத்தால் அவர் களா செய்யட்டும்.(அபுதாலூத் - பலஹீனமானது)

திர்மிதியின் அறிவிப்பில் وَمَنْ اسْتَقَاءَ عَمْدًا فَلْيُقِضْ

வேண்டுமென்று வாந்தியெடுப்பவர் களா செய்யட்டும் என்று வருகிறது.